1970 மார்ச் 20]

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: எப்பொழுதிருந்து இந்தக் கோரிக்கை இருந்து வருகிறது என்பதற்கான விவரம் தற்சமயம் என்னிடத்தில் இல்லை. எப்போதுமே சில கோரிக்கைகளைச் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். கூடுமானவரையில் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வற்றை ஏற்றுக்கொண்டு உடனே பதிலளிக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத பல சிக்கல்கள் உள்ளன. ஊதிய உயர்வு, அதிகப்படியான பதவிகளை ஏற்படுத் வற்றை ஏற்றுக் கொண்டு உடனே பதிலளிக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத பரிசிலனை செய்துதான் பதில் தரவேண்டும். இதனால் ஏற்படுகிற காலதாம தத்தினால் எரிச்சல் உண்டாகி அவர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இறால் மீன் ஏற்றுமதி.

*453 வினா—திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு வேளாண்மை, அரிசனநல அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

இறால் என்னும் மீன்வகையினை வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: தனியார் துறையைச் சார்ந்த நிறுவனங்களே தமிழ் நாட்டிலிருந்து இறால் மீன்களை ஏற்றுமதி செய்கின்றன.

திரு. என். கிட்டப்பா: தலைவர் அவர்களே, தஞ்சை மாவட்டத்தில் அதிராம பட்டனம்-நாகைப்பட்டினம் பகுதிகளிலிருந்து இறால் ஏற்றுமதி செய்யப்படு வதால் அங்கே அவற்றைப் பக்குவப்படுத்தும் தொழிற்சாலையொன்றை ஏற்படுத்த அரசு முன்வருமா? தமிழ்நாட்டிலிருந்து இறால் ஏற்றுமதி செய் கிறவர்களுக்கு ஆண்டொன்றுக்கு கிடைக்கும் அன்னியச் செலாவணி எவ்வளவு என்பதை அறிவிக்க இயலுமா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: மூன்று தனியார்த் துறையினரின் மூலமாக 1968-69-ஆம் ஆண்டில் 241 டன் உறையவைத்த இறால்களை அனுப்பி அதன்மூலம் ரூ. 40,68,416 பெறப்பட்டிருக்கின்றது. 1—1—1969 லிருந்து 31—10—1969 வரையில் 358.236 டன் உறையவைத்த இறால்களை அனுப்பி அதன்மூலம் ரூ. 72,15,438.91 பெறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசுக்கு கிடைத்த வருமானத்தைக் குறிப்பிட்டேன்.

தஞ்சையில் இப்படி உறையவைக்கும் நிலையத்தை உண்டாக்குகின்ற செயற் குறிப்பு தற்போது ஏதும் இல்லை.

திரு. எம். வேதாசலம்: தலைவர் அவர்களே, இந்த இறால் ஏற்றுமதி சென்னை யில் அதிகமாக இருப்பதால் அரசாங்கமே இறால் ஏற்றுமதி செய்யும் உத்தேசம் உண்டா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: எண்ணூரில் இருக்கும் இண்டோ-மெரைன் ஏஜென்சி (தமிழ்நாடு) லிமிடெட், அரசாங்கத்திற்குச் சொந்தமானது. ஆனால் குத்தகை இந்தக் கம்பெனிக்கு விடப்பட்டிருக்கிறது.

திரு. சி. கோவிந்தராஜன்: தலைவர் அவர்களே, இரால் மீன்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த பிறகு, தமிழகத்தில் எந்த இடத்திலும் இரால் மீன் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்து, மீதியை நம் நாட்டிலுள்ள மக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படுமா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: இரால் நிறையக் கிடைக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில், நிறைய இரால் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

திரு. அ. லெ. சுப்பிரமணியம்: தலைவர் அவர்களே, தூத்துக்குடித் துறைமுகம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. அதில் மீன்பிடித் துறைமுகத்திற்கு வழிவகை செய்வதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் இந்த இரால் மீன் ஏற்றுமதி செய்ய ஒரு நல்ல ஃபேஸ்டு ப்ரொக்ராம் போடப்பட்டதா? அப்படிச் செய்ய இந்த அரசாங்கம் முன்வருமா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: அரசாங்கத்தின் சார்பில் மண்டபத்திலும் தூத்துக்குடியிலும் இந்த உறையவைக்கக்கூடிய ஃப்ரிஸிங் ப்ளான்ட்ஸ் இரண்டு வைப்பதற்கு இப்பொழுது நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. வெகு விரைவில் அவை செயல்பட இருக்கின்றன.

திரு. டி. மார்டின்: மிஸ்டர் ஸ்பீக்கர் சார், நம் மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக இந்த இரால் மீன் என்பது மார்க்கெட்டில் அதிகம் வரவில்லையென்றும் அதனால் நம் மாநில மக்கள் அதை வாங்கிச் சாப்பிட முடியாத நிலை இருக்கிறது என்றும் பரவலான கருத்து நிலவி வருகிற காரணத்தால், அரசாங்கமே எல்லா இடங்களிலும் தம்முடைய படகுகளை வைத்து இரால் மீன்களைப் பிடித்துப் பாதுகாத்து வைத்து, அதை மக்கள் வாங்கி உபயோகிக்கும் அளவில் செய்ய ஏதாவது செயற்குறிப்பு அரசிடம் இருக்கிறதா?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து: உள்ளூர்ச் செலாவணிக்கு இரால் மீன் கிடைக்கவில்லை என்ற புகார் வந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், இவைகளையெல்லாம் பிடிப்பதற்கு எல்லா வகையான முன்னேற்றமான முறைகளையெல்லாம் அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது. மீனவர்கள் இயக்குகிற படகுகளை அவர்களுக்கு அதிகமான அளவில் அளித்து, அதிகமாக இரால் மீன்களைப் பிடிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதுவன்றி, இரால் மீன்களை உறையவைக்கும் ஃப்ரீஸிங் ப்ளான்ட், ஐஸ் ப்ளான்ட் ஆகியவைகளை அரசாங்கம் பல இடங்களில் வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் இரால் மீன்களை உறைய வைத்து ஏற்றுமதி செய்யும் பணியை மூன்று தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. அரசாங்கத்தின் சார்பில் மீனவர்கள் பிடிக்கின்ற இரால் மீன்களை நமது மாநிலத்திலேயே உறையவைத்து, ஐஸ் ப்ளான்ட், ஃப்ரீஸிங் ப்ளான்ட் இவைகளிலே வைத்துத்தான் மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. குறைவு என்ற புகார் இதுவரைக்கும் வரவில்லை என்று நான் திரும்பவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.